

## Tamil Murli Quiz 01-09-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.  
இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

இப்பொழுது உண்மையிலும் உண்மையான பாடசாலையில் அமர்ந்துள்ளீர்கள். இங்கு உங்களுக்கு சத்தியமான தந்தையின் சங்கம் கிடைத்துள்ளது. அவர் உங்களை \_\_\_\_\_ விடுகிறார்.

- A. ☐ உயர்த்தி
- B. ☐ கரையேற்றி
- C. ☐ பாவனமாக செய்து
- D. ☐ இளவரசர் ஆக்கி

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

கணக்கு வழக்கு பற்றிய விளையாட்டில் மனிதர்களின் அறிவிற்கும் உங்களுடைய அறிவிற்குமிடையே என்ன வித்தியாசம் உள்ளது?

- A. ☐ துக்கம், சுகம் எல்லாவற்றையுமே பரமாத்மா தான் தருகிறார் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். இது ஒவ்வொருவரின் கணக்கினுடைய விளையாட்டு என்பதை நாம் குழந்தைகள் புரிந்துள்ளோம்.
- B. ☐ தந்தை யாருக்குமே துக்கம் கொடுப்பதில்லை . அவர் வருவதே சுகத்தின் வழியைக் கூறுவதற்காக . மனிதர்கள் நினைக்கிறார்கள் தந்தை நம் துக்கத்தை நீக்குவார் என்று .
- C. ☐ தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகா வேண்டும், ஆனால் மனிதர்கள் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று நினைக்கிறார்கள்.
- D. ☐ மேலே கூறிய அனைத்தும்

Q.3) சரியா? தவறா?:

ஆத்மாக்கள் இருக்குமிடம் பிரம்ம தத்துவம் ஆகும். அங்கு சூரியன், சந்திரன் இருப்பதில்லை.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.4) சரியான விடையை தேர்வு செய்யவும்:

டெல்லியில் எல்லோரையும்விட பிரசித்தமானவர் புரியவைப்பவர் யார் என்று பாபா கூறுகிறார்?

- A. ☐ பிரிஜ்மோகன் சகோதரர்
- B. ☐ ஜகதீஷ் சந்தர் சகோதரர்
- C. ☐ ஆஷா சகோதரி
- D. ☐ மனோகர் தாதி

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

\_\_\_\_\_ தன்மையின் குணத்தை தாரணை செய்து மாயையின் தடைகளை வெற்றியுடன் கடந்து செல்ல வேண்டும்.

- A. ☐ சகிப்புத்
- B. ☐ பொறுமைத்
- C. ☐ உள்ளடக்கும்
- D. ☐ பணிவுத்

Q.6) சரியா? தவறா?:

வேதங்களின் பாடசாலை என்று கூற மாட்டார்கள். அங்கு எந்த ஒரு லட்சியமும் , நோக்கமும் இருப்பதில்லை. அதை சத்சங்கம் என்று கூறுவதற்கு வெட்கம் ஏற்படுகிறது ஏனெனில் சதியமானவரோ ஒரே ஒரு தந்தை மட்டுமே ஆவார்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.7) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
 \_\_\_\_\_ என்ற சஞ்சீவி மூலிகை மூலமாக மூர்ச்சை அடைந்தவர்களை உயிர்த்தெலச்செய்யக் கூடிய விஷேச ஆத்மா ஆகுக.

- A. ☐ விஷேசத்தன்மை
- B. ☐ ஞான ரத்தினங்கள்
- C. ☐ ஆத்ம அபிமானம்
- D. ☐ பரமாத்மா நினைவு

Q.8) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:  
 பெயர், புகழ் , மதிப்பு மற்றும் சாதனங்களை எண்ணத்தளவிலும் செய்யும் தியாகமே \_\_\_\_\_.

- A. ☐ உண்மையான தியாகமாகும்
- B. ☐ மகா தியாகமாகும்
- C. ☐ உயர்ந்த தியாகம்
- D. ☐ பிரதிபலன் எதிர்பார்க்காத தியாகமாகும்

Q.9) பொருத்துக:

	Choice		Match
A	எல்லை இல்லாத வீடு மேடை என்பது	1	கர்ம ஷேத்திரம்
B	இந்த மேடைக்கு பகலில் ஒளி கொடுப்பது	2	தீய தொடர்பு ஆகும்
C	கலியுக மனிதர்களுடைய சேர்க்கை	3	முக்தி மற்றும் ஜீவன்முக்தி தாமம்
D	முதியவர்கள் படிக்கும் பாடசாலை	4	சிறிதாவது உழைப்பு தேவை
E	உங்களுடைய குரு துவாரா	5	கீதா பாடசாலை
F	உலக அரசாட்சி பெறுகிறவர்கள் என்றால்	6	சூரியன்

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும் :  
 பணக்கார மனிதர்கள் உலகத்தை சுற்றி வருகிறார்கள். ஆனால் இங்கு முழு உலகத்தையும் யாராலும் பார்க்க முடியாது என்று பாபா கூறுகிறார்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு